



1.

த
ரு

2.

கி
ச்
ன

3.

றை
ன

4.

ற்
தி

5.

ரு

6.

ம்
ன்

DSKP 9.4	தன்மானத்தைக் காப்பதில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
TP 4	பல்வகை குழல்களில் தன்மானத்தைக் காக்கும் முறைகளைச் செய்து காட்டுவர்.